


Math Madness #1

1. Jada counted 3,896 jellybeans in a jar. Which of the following shows the number of jellybeans written in word form?

- a. thirty-eight thousand, ninety-six
- b. three and eight hundred ninety-six
- c. three thousand, eight hundred ninety-six**
- d. thirty-eighty ninety-six

5. Which of the following is the best estimate for the amount of milk in a bowl of cereal?

- a. 1 cup**
- b. 1 quart
- c. 1 gallon
- d. 1 liter



2. This is the money from Freddie's pocket. How much money does Freddie have?

- a. 61¢
- b. 62¢
- c. 66¢**
- d. 86¢



6. Use the word bank to complete the sentence.

Word Bank
product area sum
perimeter mass

The distance around a polygon is called the perimeter, and the number of square units needed to completely cover a flat surface is called the area.

3. Joe has a collection of baseball cards. He got 65 more cards for his birthday. Now Joe has 232 cards. How many baseball cards did Joe have before his birthday?

- a. 167**
- b. 173
- c. 243
- d. 297

7. This picture graph shows the number of touchdowns scored by three football teams. If the Lions scored 8 touchdowns, how many touchdowns does each football (⦿) represent?

- a. 1
- b. 2**
- c. 3
- d. 4

Touchdowns Scored	
Panthers	⦿⦿⦿⦿
Lions	⦿⦿⦿⦿⦿⦿⦿⦿
Sharks	⦿⦿

4. There are 2 trees. Each tree has 6 owls. Which model represents the total number of owls?

- a. c.
- b. d.

8. Tanner made this number pattern.

6, 13, 20, 27, _____

If his pattern continues in the same way, what number will come next?

- a. 33
- b. 28
- c. 34**
- d. 35

9 & 10 (2 points) Constructed Response

Paige picked these number cards. Her teacher has asked her to create a number using each digit only once.



What is the largest 4-digit number she can make? 8,630

What is the value of the 6 in that number? 600

What is Paige's number rounded to the nearest hundred? 8,600